

W.S. Industries (India) Limited

2nd September 2022

M/s.BSE Ltd.

Phiroze Jeejeebhoy Towers, 25th Floor Dalal Street, Mumbai – 400 001.

Scrip Code: 504220

M/s.National Stock Exchange of India Ltd.

Regd. Office: "Exchange Plaza" Bandra (East), Mumbai – 400 051.

Symbol: WSI

Dear Sir,

Sub: Press Release

In terms of Regulation 30 of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, we herewith enclose a copy of the press release published in the newspaper.

Kindly take the same on record.

Thanking you,

Yours faithfully, for W.S.INDUSTRIES (INDIA) LIMITED

B.SWAMINATHAN COMPANY SECRETARY

Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116. India

General Office: New No.48, Old No. 21, Savidhaanu Building, Casa Major Road, Egmore, Chennai - 600 008.

Tel: (91) - 44 - 24354754

Website : wsindustries.in

DYNAMIC ARCHISTRUCTURES LIMITED

Regd. Office: 409, Swaika Centre, 4A, Pollock Street, Kolkata (W.B.) 700 001, Ph: 033-22342673 Website: www.dynamicarchistructures.com, Email: info@dynamicarchistructures.com CIN - L45201WB1996PLC077451

INTIMATION REGARDING NOTICE OF 26

ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE Notice is hereby given that the 26th Annual General Meeting ("AGM") of DYNAMIC ARCHISTRUCTURES LIMITED ("the Company") will be held on Friday, September 30, 2022 at 12.00 p.m. (IST), at the registered office of the Company at 409, Swaika Centre, 4A, Pollock Street, Kolkata (W.B.) 700 001 to transact the business specified in the Notice convening the AGM.

Notice is also hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 ("the Act") read with Rule 10 of the Companies (Management and Administration) and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), that the Registe of Members and Share Transfer Books of the Company will remain closed from Sunday, September 25

2022 to Friday, September 30, 2022 (both days inclusive) for the purpose of ensuing AGM. The Notice of the AGM along with the Annual Report for FY 2021-22 will be sent only through electroni mode to those Members whose email addresses are registered with the Company/Depositories in compliance with the aforesaid MCA Circulars and SEBI Circular. The aforesaid documents will also be available on the website of the Company i.e. www.dynamicarchistructures.com and websites of the Stock Exchange i.e BSE Limited at www.bseindia.com, and on the website of the National Securitie Depository Limited at https://www.evoting.nsdl.com/

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its Members to cast their vote on all resolutions set out in the Notice of the AGM.

Members who have not registered their email address are requested to register the same in respect of Shares held in electronic from with the depositories through their Depository Participant(s) and respect of shares held in physical form by writing to the Company's Registrar and Share Transfer Agent: MCS SHARE TRANSFER AGENT LIMITED, Registered Office Address: 383, LAKE GARDENS, 1ST FLOOR,

the Company after the Notice has been sent electronically by the Company, and holds shares as on the cut-off date, i.e. Friday, September 23, 2022, such member may obtain the User ID and password by sending request at evoting@nsdl.co.in. However, if a member is already registered with NSDL for eoting then existing User ID and password can be used for casting vote. The link for updating email address, bank details and mobile number electronically on temporary basis is

Members who are holding shares in physical form or who have not registered their email address with the Company / Depository or any person who acquires shares of the Company and becomes a Member o

available at mcskol@rediffmail.com and for further details on updation of email address, bank details and nobile number you may refer the Notice of the AGM. For Dynamic Archistructures Limited

Rakesh Porwa Place: Kolkata Date: September 02, 2022 DIN: 00495444



National Stock Exchange of India Limited 'Exchange Plaza', Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051

PUBLIC NOTICE

Public Notice for Compulsory Delisting of equity shares of Companies in terms of Regulation 32 (3) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021

In terms of Regulation 32 (3) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021('Delisting Regulations') and as per rules made under Section 21A of the Securities Contracts (Regulation) Act, 1956 and the Rules, Bye-Laws, and Regulations of National Stock Exchange of India Limited ("the Exchange"), **NOTICE** is hereby given that the Exchange proposes to delist undermentioned 2 companies as the said companies have, interalia, made out grounds for delisting of their securities, i.e., the trading in the securities of the said companies has been under suspension for more than six months on account of non-compliance with various provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and various circulars issued by SEBI/Exchange in this regard and pursuant to liquidation.

The Exchange has issued show cause notices to the companies at their last known address and registered email address as per the Exchange records, asking the said companies to **SHOW CAUSE** as to why the equity shares of the Company should not be compulsorily delisted from the Exchange. The list of these companies, along with their last known address as per the Exchange records, are given below:

Sr. No.	Company	*Registered Address of the Company 6th Floor, Aria Tower, J W Marriott, New Delhi Aerocity, Asset Area -4, Hospitality District, Near IGI Airport New Delhi -110037			
1	Asian Hotels (West) Limited				
2	Neueon Towers Limited #	Survey No.371, Turkala Khanapur (V), Hatnur (M) Sanga Reddy Dist., Hyderabad- 500082			

*Address available as per the records of the Exchange. # The Company is under liquidation; therefore, the consequences of Regulation 34 of Delisting Regulations will not apply to this Company The consequences of compulsory delisting include the following:

The above companies will be ceased to be listed on the Stock Exchange. These companies will be moved to the dissemination board of the Stock Exchange.

• In terms of Regulation 34 of Delisting Regulations,

1. the delisted Company, its whole-time directors, person(s) responsible for ensuring compliance with the securities laws, its promoters, and the companies which are promoted by any of them shall not directly or indirectly access the securities market or seek listing of any equity shares or act as an intermediary in the securities market for a period of ten years from the date of such delisting

2. In case of a company whose fair value is positive a. such a company and the depositories shall not effect transfer,

by way of sale, pledge, etc., of any of the equity shares held by the promoters / promoter group and the corporate benefits like dividend, rights, bonus shares, split, etc. shall be frozen for all the equity shares held by the promoters / promoter group, till the promoters of such Company provide an exit option to the public shareholders in compliance with sub-regulation (4) of regulation 33 of these regulations, as certified by the relevant recognized stock exchange;

b. the promoters, whole-time directors and person(s) responsible for ensuring compliance with the securities laws of the compulsorily delisted Company shall also not be eligible to become directors of any listed company till the exit option as mentioned in clause (a) is provided.

· In terms of Regulation 33 of Delisting Regulations,

1. Where the equity shares of a company are delisted by a recognised stock exchange, the recognised stock exchange shall appoint an independent valuer(s) who shall determine the fair value of the delisted equity shares.

2. The recognised stock exchange shall form a Panel of expert valuers and from the said Panel, the valuer(s) for the purposes of sub-regulation (1) shall be appointed. 3. The value of the delisted equity shares shall be determined by

the valuer(s) having regard to the factors mentioned in sub-regulation (2) of regulation 20 of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021.

4. The promoter(s) of the Company shall acquire the delisted equity shares from the public shareholders by paying them the value determined by the valuer within three months of the date of delisting from the recognised stock exchange, subject to the option of the public shareholders to retain their shares.

5. The promoter shall be liable to pay interest at the rate of ten percent per annum to all the shareholders, who offer their shares under the compulsory delisting offer, if the price payable in terms of sub-regulation (3) of regulation 33 is not paid to all the shareholders within the time specified under sub-regulation (4) of regulation 33.

This company is under liquidation and hence:

The provisions of SEBI circular no. SEBI/HO/CFD/DCR/CIR/P/2016/81 dated September 07, 2016, do not apply to

b. For companies under liquidation the following directions have been received from SEBI in the matter:

i. If a company has been compulsorily delisted before the appointment of provisional liquidator or the order of winding-up, then the restriction provided under Regulation 34 of Delisting Regulations shall be applicable

ii. If the Company has not been compulsorily delisted before the appointment of provisional liquidator or the order of winding -up, the process of delisting will happen by operation of law and the restriction under Regulation 34 of Delisting Regulations shall not be applicable.

Any person who may be aggrieved by the proposed delisting may make representation, if any, to the Delisting Committee of the Exchange in writing on or before September 23, 2022.

The representation(s) with complete contact details of the person(s) making a representation(s) should be addressed to:

The Delisting Committee, Enforcement Department, National Stock Exchange of India Limited, 'Exchange Plaza', C-1, Block-G, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai 400 051. Contact no: +91 22 26598100 (23462), E-mail: dl-insp-enf-delisting@nse.co.in. The companies are directed to update the details of the promoter/director of the above companies on or before September 23, 2022. The promoter/director of the above listed companies is also called upon to contact the Exchange immediately on the above

telephone nos. and email address.





C&S Electric Limited
[CIN–U31909DL1971PLC005672]
Registered Office: 210, 211 & 212
Second Floor 'Salcon Aurum' Building, Plot No. 4
Jasola District Centre, New Delhi-110 025, INDIA
Tel: 011 69225600, Email: info@cseleric.co.in
Website: www.cselectric.co.in
Notice is hereby given that pursuant to the

provisions of Section 124(6) of th Companies Act. 2013 read with Investor Education and Protection Fund (IEPF Authority (Accounting, Audit, Transfer an Refund) Rules 2016 and any amendment thereof ("Rules") all such shares in respect o which dividend has not been paid or claime for a period of 7 consecutive years or mor shall be transferred to the DEMAT Account of Investor Education and Protection Fun-(IEPF) Authority. Individual notices hav been sent on 25/08/2022 to all shareholder whose shares are liable to be so transferre and particulars of such shareholders hav been uploaded on Company's website https://cselectric.co.in/investors-relations/

Please be informed that after transfer of th shares to the IEPF DEMAT Account, no clair shall lie against the company though ar person whose shares have been transferre to the Fund would have the right to claim th Shares so transferred from IEPF (Authority in the manner prescribed in the Rules

For C&S Electric Limite Sd/-Anup Sobti Company Secretary Place : New Delhi Date : 02.09.2022

W.S.INDUSTRIES (INDIA) LIMITED

CIN: L29142TN1961PLC004568 Registered Office: 108, Mount Poonamallee Road,

Porur, Chennai - 600 116. E-mail id:sectl@wsinsulators.com; website www.wsindustries.in/KYC

PRESS RELEASE The 59th AGM of the Company was held on September 1, 2022 at SRI THYAGA BRAHMA GANA SABHA "VANI MAHAL" 103, GOPATHI NARAYANASWAMI CHETTY ROAD, T. NAGAR, CHENNAI-600017. This AGM has lot of significance as the Company after going through a turbulent period in the last decade, is turning around after resolving most of the litigations and clearing all the pending dues to the secured creditors. There was a change in management of the Company in month of June 2022 pursuant to the sale of shares by the erstwhile promoter group. The Company is under the managemen of the new promoter group comprising of Mr. C. K. Venkatachalam Mr. C. K. Balasubramaniam, Mr. S. Anandavadivel, Mr. S. Aravindan Mr. S. Nagarajan, Mr. K. V. Prakash and M/s.Trineva Infra Projects Private Limited, who have the relevant experience and expertise in the infrastructure business and has already obtained an order for the construction of integrated storm water drain works approximately valued at Rs.64.59 Cr from a reputed infra player and the same has been intimated on 10th June 2022 to all the stake holders. The Company is in the process of bidding for multiple projects on the backing of its new promoters.

The New Promoters convey their whole hearted appreciation and gratitude of the Company to the erstwhile promoter group for their long years of support, managerial guidance and technology direction which has ensured the pre eminent position of the company in the High Voltage electrical industry Furthermore, the Company places on record the recognition of the extensive financial support extended to the company by the erstwhile promoter group during its difficult period and the comprehensive resolution of all liabilities and obligations of the company in a fair and transparent manner for the benefit of all stake holders.

The Company has discontinued the insulators business and are now diversifying into the Infrastructure business and execution of Turnkey Projects in the segments of electrical projects, EPC and construction projects. The Infrastructure segment of the business is driven by the new promoter group who have vast experience in this line of business. Under the stewardship of the new management, the Company is looking at a robust order book in exces of Rs.200 cr.,

With the relevant expertise in the infrastructure business, the new management intends to develop IT/ITES infrastructure in the remaining land parcel of the Company and the preliminary project related works have already been initiated. The Company is also evaluating its entry into other emerging sectors and shall promptly update the stakeholders upon finalization of the business strategies going forward.

Place: Chennai Date: 2nd September 2022 W.S.Industries (India) Limited S.Nagarajan Chairman

DIAGEO

UNITED SPIRITS LIMITED

Regd. Office: 'UB Tower', # 24, Vittal Mallya Road, Bengaluru-560 001. Tel: +91 80 3985 6500; Fax: +91 80 3985 6862 Email: investor.india@diageo.com Website: www.diageoindia.com

Corporate Identity Number: L01551KA1999PLC024991

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES

Notice is hereby given that the Company has received requests from the following shareholders for issue of Duplicate Share Certificate(s) in lieu of the Original Share Certificate(s) reported to have been lost / misplaced. The share certificate(s) mentioned hereunder are therefore deemed to be cancelled and no transactions thereon would be recognized by the Company

SI. No	Folio No.	Name of the Shareholder	No. of Shares	Certificate	Distinctive Nos		
				Number	From	То	
01	MS158332	Sujit Banerjee (Deceased) Mr. Trinabrata Banerjee	1300	7265	724148391	724149690	

The public are hereby advised against dealing in any way with the above share certificates. Any person(s) who has / have any claims(s) in respect of the said share certificates should lodge such claim(s) along with all documentary evidences with the Company at its Registered Office within 10 days of the publication of this notice, after which no claim(s) will be entertained, and the Company will proceed to issue duplicate share certificates

For UNITED SPIRITS LIMITED

Mital Sanghvi Place: Mumbai Dated: 01.09.2022 (Company Secretary)

PHILIPS DOMESTIC APPLIANCES INDIA LIMITED

Registered Office: 3rd Floor, Tower A, DLF IT Park, 08 Block AF, Major Arterial Road New Town (Rajarhat), Kolkata, West Bengal- 700156, India Corporate Office: Unit No. 401, 4th floor, Tower 3, Bharti Worldmark, Maidawas Road, Sector 65, Gurgaon, Haryana - 122018

Tel:-+91 124 4606004 CIN: U29308WB2020PLC238116 Website: www.domesticappliances.philips.co.in

NOTICE OF 2ND ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING / OTHER AUDIO-VISUAL MEANS, BOOK CLOSURE, E-VOTING AND FINAL DIVIDEND INFORMATION

NOTICE IS HEREBY given that in compliance with applicable provisions of the Companies Act, 2013 ('Act') and rules made thereunder, read with Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2022 dated May 05, 2022 (collectively referred as 'MCA Circulars'), the Second (02nd) Annual General Meeting ('AGM') of the Members of Philips Domestic Appliances India Limited ('Company' will be held on Tuesday, September 27, 2022 at 11.30 A.M (IST) through Video Conferencing/Other Audio Visual Means

('VC/OAVM'), without the physical presence of the Members at the AGM, to transact the business as set out in the AGM Members will be able to attend the AGM through VC / OAVM or view the live webcast at http://emeetings.kfintech.com Members attending the AGM through VC / OAVM shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act In compliance with the Circulars, AGM Notice along with the Annual Report for FY 2021-22 ('Annual Report') including financial statements for the financial year 2021-22. Directors Report, Auditors Report and other documents required to be attached thereto, has been sent only through electronic mode to those members whose email ids are registered with the

Company/Registrar and Transfer Agent ('RTA')/Depository Participant ('DP'). The emailing of AGM Notice to all members has been completed on August 31, 2022. The aforesaid documents are available on the Company's website at www. domesticappliances.philips.co.in and on the website of Registrar and Transfer Agent, Kfin Technologies Limited ("Kfin") at https://evoting.karvy.com or https://emeetings.kfintech.com NOTICE IS FURTHER GIVEN THAT pursuant to section 91 of the Companies Act, 2013 and rules made thereunder, the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Tuesday, 20th September 2022

to Tuesday, 27th September 2022, both days inclusive, for payment of dividend that may be declared at the said mee The Board of Directors, at its meeting held on 05 August 2022, has recommended payment of dividend at Rs. 10/- per equity share of the face value of Rs. 10. Subject to the provisions of section 126 of the Act, dividend on equity shares, if declared at the AGM, will be credited/ dispatched within stipulated time period to those members whose names appear or the Company's Register of Member as on the cut off date (i.e. 19th September, 2022).

Pursuant to provisions of section 108 of the Act and rule 20 of the Companies (Management and Administration) Rules 2014, as amended, members holding shares in physical or dematerialized form, as on the cut-off date, i.e., Monday, 19th September 2022, may cast their vote electronically on the business as set out in the Notice of 02nd AGM through e-voting platform. The detailed procedure/instructions for e-voting are contained in the Notice of 02nd AGM.

In this regard, the members are hereby further notified that

Transfer Agent to receive timely communications.

Date: 2nd of September, 2022

Place: Kolkata

Remote e-voting shall commence from 9.00 a.m. on 24th September 2022 and end at 5.00 p.m. on 26th September

During this period, Members holding shares either in physical form or in dematerialized form may cast their vote by remote e-Voting before the AGM

Cut-off date for the purpose of e-voting shall be Monday, 19th September 2022.

Persons who have acquired shares and become members of the Company after the dispatch of Notice and who are eligible shareholders as on the cut-off date, i.e., Monday, 19 September 2022, such person may obtain the user ID and password from KFin by email request on einward.ris@kfintech.com

Remote e-voting through electronic means shall not be allowed beyond 5.00 p.m. on 26th September 2022. Members present at the meeting through VC/OAVM and who had not cast their votes on the resolutions through

-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system du the AGM. The instructions for attending the AGM through VC/OAVM are provided in the Notice Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend/participate in the AGM through VC/OAVM facility but shall not be allowed to cast their votes again at the AGM.

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the

depositories as on the cut-off date only shall be entitled to avail of the facility of remote e-voting as well as e-voting In case of queries/grievances by Individual Shareholders holding securities in demat mode who need assistance for

any technical issues related to e-voting through Depository, i.e., NSDL and CDSL Members facing any technical issue - NSDL Members facing any technical issue - CDSL May contact by sending a request at evoting@nsdl.co.in or call on toll free no.: May contact by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact on 022 - 23058738 or 22-23058542-43. 1800 1020 990 and 1800 22 44 30

In case you have any issues or queries regarding the AGM and e-voting, you may refer the Frequently Asked Questions ('FAQs') and e-voting manual available at https://evoting.kfintech.com, under help section or write an email to evoting@kfintech.com or call KFintech's toll free No. 1-800-309-4001 for any further clarifications. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Anil Dalvi, Manager, KFin Technologies Limited, Selenium Tower B. Plot 31 - 32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad 500032, Telephone: +91 - 40 6716 2222/ 6716 1631, E-mail: einward.ris@kfintech.com.

The Board of Directors of the Company has appointed Dr. Asim Kumar Chattopadhyay, Practicing Compan Secretary (FCS- 2303 & CoP- 880), as scrutinizer to scrutinize the process for remote e-Voting and e-Voting at the AGM in a fair and transparent manner. Members who have not registered their email addresses and mobile numbers, are requested to temporarily get themselves

Copies of the Annual Report for FY 2021-22 along with the Notice of 02nd AGM. Please keep your most updated email id registered with the company or your Depository Participant or Registrar and

> For Philips Domestic Appliances India Limited Anil Chandak | DIN: 06896696



AGARWAL INDUSTRIAL CORPORATION LIMITED

CIN: L99999MH1995PLC084618 Registered Office: Eastern Court, Unit No. 201-202, Plot No. 12, V.N. Purav Marg, S.T. Road, Chembur, Mumbai – 400071 Phone Nos: +91-22-25291149/50. Fax: +91-22-25291147. Website: www.aicltd.in ; E-mail: contact@aicltd.in

PRE NOTICE OF THE 28TH ANNUAL GENERAL MEETING OF AGARWAL INDUSTRIAL CORPORATION LIMITED (Pursuant to General Circular No. 02/2022 dated 05.05.2022 issued by the Ministry of Corporate Affairs (MCA)

- The 28th Annual General Meeting of the Company will be held on Friday, 30th September, 2022 at 11:00 A.M. through Video Conferencing (VC)/ Other Audio Video Means (OAVM) in accordance with the MCA General Circular No. 02/2022, and 02/2021 dated 5th May, 2022 and 13th January 2021 respectively and in accordance with the provisions of Companies Act, 2013 and Rules
- The date of the AGM -Friday, September 30, 2022.
- The Time of the AGM 11.00 A.M. through Video Conferencing (VC)/ Other Audio Video Means (OAVM).
- The detailed Notice of the AGM will be mailed to all the members very shortly, who are eligible to get the Notice, in accordance with the provisions of the Companies Act, 2013 and Rules made thereunder and the same shall also be available simultaneously on $the \ website \ of \ the \ Company \ \underline{www.aicltd.in}, \ the \ website \ of \ the \ recognised \ Stock \ Exchange - \ BSE \ Limited \ \underline{www.bseindia.com}, \ NSE - \ Assume - \ Assume \ Assum$ www.nseindia.com and the website of Central Depository Services Limited (CDSL) www.evotingindia.com.
- The members who are holding shares in physical form and have not registered their email address with the Company can cast their vote through Remote E-voting or through the E-voting system during the meeting as detailed in the Notice of the AGN
- The members are requested to note that, if you have not registered your email address with the Company/RTA you may follow the below mentioned process for obtaining the login details for e-voting:

Please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) by email to cs@aicltd.in/info@unisec.in For Physical shareholders Please provide Demat account details (CDSL-16 digit beneficiary ID or NSDL-16 digit DPID + CLID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) to cs@aicltd.in/info@unisec.in For Demat shareholders

In view of the circular issued by SEBI, the National Electronic Clearing Services (NECS) facility should mandatorily be used by the companies for the distribution of dividend to its members. In order to avail the facility of NECS, Members holding shares in physica form are requested to provide Bank Account details to the Company or its Registrar and Share Transfer Agents. Members holding shares in electronic form are hereby informed that the Bank particulars registered against their respective Depository Accounts will be used by the Company for payment of dividend. Any changes in such Bank mandate must be advised only to the Depository Participant of the Members.

- The period of Book Closure shall commence from September 24, 2022 to September 30, 2022 (both days inclusive) for the purposes of payment of Dividend @ 2.00/- per Equity Share of the face value of Rs. 10/- for the F.Y. 2021-22, if declared by the members of the Company in the ensuing Annual General Meeting (AGM) and for the purposes of E-Voting at the Twenty Eighth AGM to be held on September 30, 2022, Cut -off date for both being September 23, 2022.
- The remote e-voting shall commence on Tuesday 27th September' 2022 at 9.00 A.M.;
- The remote e-voting shall end on Thursday 29th Sentember' 2022 at 05.00 P.M.:

n case of any queries/grievances relating to voting by electronic means, the members/beneficial owners may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@ dslindia.com or contact at toll free no. 022-23058738 and 022-23058542/43.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@ cdslindia.com or call toll free no. 022-23058542/43.

The Company/RTA shall co-ordinate with CDSL and provide the login credentials to the above mentioned shareholders

For Agarwal Industrial Corporation Limited

Date: 01/09/2022

Dipali Pitale



Kkalpana Industries (India) Limited CIN: L19202WB1985PLC039431 Bend Office No. 1987

Regd Office: New BK Market, 16A Shakespeare Sarani, 4th Floor, Room No. 3, Kolkata - 700071 Telephone: 91-033-4064 7843

E-Mail: kolkata@kkalpana.co.inWebsite: www.kkalpanagroup.com

NOTICE OF 37TH ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

In view of the continuing COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") has, vide its General Circular No. 14 2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No. 20/2020 dated May 5, 2020 General Circular No. 02/2021 dated January 13, 2021, General Circular No. 19/2021 dated December 8, 2021, General Circular No. 20/2021 dated December 8, 20/2021 dated No. 21/2021 dated December 14, 2021 and General Circular No. 02/2022 dated May 5, 2022 (collectively referred to as "MCA Circulars"), and Securities and Exchange Board of India vide its Circular No. SEBI/HO/CFD/CMD1/CIRP/2020/79 dated May 12 2020, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, dated January 15 2021 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, dated May 13 2022 (collectively referred to as "SEBI Circulars") permitted the holding of the Annual General Meeting ("AGM") through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM"), without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act"), the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and MCA Circulars, the 37th AGM of the Company will be conducted through VC / OAVM on Saturday, the 24th day of September 2022, at 11:30 a.m. (IST). The deemed venue for the 37th AGM will be the registered office of the Company at New BK Market, 16 A Shakespeare Sarani, 4th Floor, Rooi No. 3, Kolkata - 700071.

 $Members\ will be\ able\ to\ attend\ the\ meeting\ only\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ VC/OAVM\ and\ those\ members\ participating\ in\ the\ said\ AGM\ through\ AGM\ through\ th$ OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.

In compliance with MCA Circulars and SEBI Circulars, the Notice of 37thAGM including statement pursuant to Section 102 and other details and instructions for remote e-voting/e-voting at AGMand Financial Statements including Auditors' Report (both Standalone and Consolidated), Board's Report and related Annexures for the Financial Year 2021-22 referred to as "Annual Report 2021-22" or "Annual Report")have been sent on 30/08/2022, in electronic mode only, to all the members whose e-mail ids are registered with the Company's Registrar and Share Transfer Agents (RTA), M/s, C.B. Managemen Services (P) Ltd/ their respective Depository Participant(s). This is also in accordance with the provisions of Section 101 of the $Companies Act, 2013 \ read \ with \ Rule \ 18 \ of the \ Companies (Management \& Administration) \ Rules, 2014 \ and \ Rule \ 11 \ of the \ Companies \ Administration)$ (Accounts) Rules, 2014. The same are also available on the website of the company at www.kkalpanagroup.comand also on the NSDL's website at https://www.evoting.nsdl.com and the website of BSE Limited at www.bseindia.com and that of Calcutta Stock Exchange at www.cse-india.com.

In accordance with the provisions of section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management & Administration) Rules, 2014 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Require the Register of Members and the Share Transfer Books of the Company shall remain closed from Sunday, 18th September 2022 to Saturday, 24thSeptember 2022 (both days inclusive) for the purpose of Annual General Meeting

Further, in compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of Companies (Managemer & Administration) Amendment Rules, 2015, Secretarial Standard 2 on General Meeting issued by Institute of Company Secretaries of India and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015(as amended) and MCA Circulars and SEBI Circulars, all members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date, Saturday 17th September 2022, are provided with the facility to cast their vote electronically (e-voting) on the business as set forth in the Notice of the 37thAGM, for which the company has engaged the services of National Securities Depository Limited (NSDL) as e-voting agency, Members may cast their votes remotely (Remote-E-voting) or cast votes at the AGM (E-voting), using electronic system provided by NSDL. The facility to cast vote electronically at the AGM (E-voting) will be made available for members attending the AGM who have not cast their vote(s) by remote E-Voting

i. Information and instructions, including details of User ID and password for voting through electronic means (Remote e-voting and E-voting at AGM), given in the Notice of AGM, has been sent to the members through E-mail. The same login credentials should be used for attending the AGM through VC/OAVM.

ii. The manner of Remote E-voting or E-voting at the AGM by members holding shares in Dematerialised mode/ physical mode and for members who have not registered their e-mail ID is provided in the Notice of 37th AGM which is sent to the members electronically,copy whereof is also available on the website of the Company at www.kkalpanagroup.com, and that of the Stock Exchanges i.e. BSE Limited and Calcutta Stock Exchange Limited at www.besindia.com and www.cse-india.com, respectively and at the website of NSDL at https://www.evoting.nsdl.com

iii. All the members are informed that

a. The remote e-voting shall commence on Wednesday, 21st September 2022 at 9:00 A.M.(IST)

b. The remote e-voting shall end on Friday, 23rd September 2022at 5:00 P.M.(IST). c. Remote E-voting will not be allowed beyond the aforesaid date and time and the Remote E-voting module shall be forthwith

disabled by NSDL, upon expiry of the aforesaid period. M. The cut-off date for determining the eligibility to vote by electronic means andto attend the AGM is Saturday, 17th Septembe

2022 Members who have cast vote(s) through Remote E-voting may attend the meeting but will not be entitled to cast their vote(s) v The voting rights shall be in proportion to their shares of the paid up share capital of the Company as on cut off date

vi. The company had earlier made newspaper publication dated 25.08.2022 requesting the members to register/update their E-mai

ID and/or Bank mandate. Members who have not registered/updated their E-mail ID and/or Bank mandate with the Company/RTA Depository Participant are requested to do so by following the below mentioned procedure: a. members holding shares in physical mode are requested to register/update their E-mail ID by providing their Folio No.,

Industries (India) Limited' Members holding shares in Dematerialised mode are requested to provide their DPID, Client ID (16 digit DPID+Client ID or 16 digit Beneficiary ID), Name, Client Master Copy or Consolidated Account Statement, scanned copy of self attested copy of PAN and Aadhaarto the RTA at rta@cbmsl.com with Subject Line "E-mail and/or Bank Mandate Registration KKalpana Industries (India) Limited", in addition to updating the same with their Depository Participant.

Name (as in Share Certificate), scanned copy of the share certificate (front and back both), scanned copy of self attested

copy of PAN and Aadhaar to RTA at rta@cbmsl.com with Subject Line "E-mail and/or Bank Mandate Registration-KKalpana

c. Members wanting to update/register their Bank mandate are request to additionally (i.e. in addition to documents mentione in point "a." or "b." above, as applicable) send the details of Name and Branch of Bank, Bank Account Type, Bank Account Number, MICR Code, IFSC Code and scanned copy of cheque bearing all the above details and name of shareholder printed thereon for authentication, to the RTA at rta@cbmsl.com with Subject Line "E-mail and/or Bank Mandate Registration KKalpana Industries (India) Limited". Members holding shares in Dematerialised mode shall additionally update the said details with their Depository Participants.

d. Alternatively, members may send an E-mail request to evoting@nsdl.co.in for obtaining User ID and Password by providing details mentioned in Point a. or b. above, as the case may be.

e. After due verification, the Company/ NSDL will forward their login credentials to their registered E-mail address.

vii. Any person, who acquires shares of the company and becomes member of the company after dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date, i.e, Saturday, 17th September 2022 may obtain the Login ID and password by sending an e-mail request at evoting@nsdl.co.in or at rta@cbmsl.com or by calling on Toll Free No. 1800-222-990. However, if a perso is already registered with NSDL for e-voting then existing User ID and password can be used for casting vote

a) Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently b) The Company has appointed Mr. Ashok Kumar Daga, Practicing Company Secretary as the Scrutinizer to scrutinize the

voting process in a fair and transparent manner ix. In case of queries, members may refer to the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members at the Downloads section of https://www.evoting.nsdl.com or call on toll free no. 1800 222 990 or 1800 22 44 30 or send a request at evoting@nsdl.co.in. Incase of any grievances connected to the facility for e-voting please contact Mr. Amit Vishal, Senior Manager / Ms. Pallavi Mhatre, Manager, NSDL, Trade World, "A" Wing, 4th Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai 400 013 at telephone no. 022 - 24994360 / 022 - 24994545 or toll free no. 1800 1020 990 / 1800 22 44 30 or a E-mail ID: evoting@nsdl.co.in, Incase of grievances connected to members data please contact Mr. Suiit Sengupta, M/s C.B Management Services Pvt. Ltd. (Unit-M/s Kkalpana Industries (India) Limited), P-22, Bondel Road, Kolkata - 700019, Wes Bengal; Email: rta@cbmsl.com/senguptask@cbmsl.com; Tel: 033 4011 6700/18/23

For Kkalpana Industries (India) Limited

Director and Chief Financial Officer

Place: Kolkata Date: 01.09.2022

Ankita Karnan (Company Secretary)

ஷார்ஜா விமான பொருளாதார மண்டலத்தில் தொழில் துவங்க இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை, செப். 2– சென்னை தொழில் வர்த்தக சபை சங்கங்கள் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலைய தாராள பிரதிநிதிகள் மண்டலத்தின் பங்கேற்ற சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள வெஸ்டின் ஓட்டலில் நடந்தது.

ஐக்கிய இந்தியாவுக்கும் நாடுகளுக்கும் இடையே அரபு ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மைகள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தோல் ஏற்றுமதி கவுன்சில், ரசாயன பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை ஆகியவை இந்த வணிக சந்திப்பிற்கு உதவின். 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கல<u>ந்</u>து கொண்டனர். பங்கேற்ற அனைவரும் இருதரப்பு ஒப்பந்தங்களால் ஏற்படும் குறித்து வாய்ப்புகள், நன்மைகள் . தெரிவித்தனர்**.** மகிழ்ச்சி ஷார்ஜா விமான பொருளாதார மண்டலத்தில் அளிக்கப்படும் சலுகைகளை வெகுவாக பாராட்டினர்.

இந்திய தயாரிப்புகளுக்கு வரவேற்பு

ஷார்ஜா விமான நிலைய தாராள மண்டலத்தின் சந்தை மற்றும் இயக்குனர் வணிக உறவு பிரிவு



புக்கதீர் பேசுகையில், பொருள்களுக்கு, ஐக்கிய 'இந்திய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளிலும் நல்ல தேவைகள் உள்ளன.

இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய ஐக்கிய ஒப்பந்தத்தால், அரபு நாடுகளிலிருந்து மறு ஏற்றுமதி செய்யும் மையமாக மாற்றம் பெறும். இந்திய கம்பெனிகளுக்கு பல்வேறு வாய்ப்புகளும், சலுகைகளும் ஊக்கத் தொகையும் கிடைப்பதால், முதலீட்டாளர்கள் பயன்பெறலாம்" என்றார்.

உதவிகள் செய்ய தயார்

தமிழ்நாடு வர்த்தக சபைகளின் சங்கத்தின் இணை நிறுவனரும், மற்றும் தலைவரும் காவேரி மருத்துவமனைகளின் செயல் அர்விந்தன் இயக்குனருமான செல்வராஜ் பேசுகையில், "சார்்ஜா சர்வதேச விமான நிலைய தாராள மண்டலமானது, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா நாடுகளில் சந்தைப்படுத்த விரும்பும் இந்திய வணிகர்களுக்கு ஒரு அறிமுக தளமாக திகழும். ஐக்கிய அரபு நாடுகளுக்கும், சென்னையில் உள்ள தொழில்துறையினருக்கும் இடைய பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. சென்னையில் இது போன்ற சந்திப்பை ஏற்படுத்த இதுவே ஒரு காரணம். இங்குள்ள தொழிலதிபர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச அளவில் வணிகம் செய்ய அனைத்து உதவிகளையும் அளிக்க உதவிகள் செய்யப்படும்" என்றார்.

SAMARASA NIDHI LIMITED

Company No. 5837: ESTO.:1970 CIN: U65991TN1970PLC005837 Phone No: 2265 4489

Meeting of the company to be held on Wednesday zs" Septembe 2022 at 4.00 P.M at GANDHIJI THIRUMANA MANDAPAM, NO.10/1 Bharathiar Street, Gandhiji Nagar, Chromepet, Chennai-600044.

. The Balance Sheet with its enclosures is affixed in the Notice

(BY ORDER OF THE BOARD) Place: Chennai - 44. P.S.MANIVANNAN

In the matter of Hindu Minority 'And Guardianship Act, 1956

CHAIRMAN

A.S. Sai Srivarshini rep by her father & Natural Guardian A.S.Suresh Babu

A.S.Suresri Dabu S/o. A.M.Sankara Babu, No.3/510, Sathya Sai Sankalpa Apartments, 2nd Floor, Kummara Eta, Near Pepsi Godown, Puttaparthi, Ananthapuramu

A.S.Suresh Babu

To whomsoever it may concern that the above name petitioner has filed this OP to appoint him as guardian of A.S. Sai Srivarshini he being father and natural guardian of

AS. Sai Srivarshini they may appear and file their objection in the above OP No. 109 of 2022 in the absence of any such objection the matter will be decided on merits.

Porur, Chennai - 600 116. E-mail id:sectl@wsinsulators.com; website www.wsindustries.in/KYC

சென்னையில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் கோப்பை 17வது மாநில சீனியர், 16வது ஜூனியர் மற்றும் இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் நேரு பார்க் ஸ்போர்ட்ஸ் காம்பளக்ஸ் குத்துச்சண்டை வீரர் எல்.எம்.சைமன் டி சவுசா 54–57 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். கே,கார்த்திகேயன் ராஜு, டி. பவன்குமார் மற்றும் ஆர்.ராகுல் ஆகியோர் வெள்ளி பதக்கமும், எம்.அஷ்வந்த், எஸ்.அஸ்வின்ராஜ், கே.சதீஷ் குமார், கே.விவேகானந்த், ஆர்,ராஜ், சி.அரவிந்த் குமார், ஆர்.சரண்குமார், டி.யோகித் ராஜ் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். பதக்கம் பெற்றவர்களை பயிற்சியாளர் ஜி.பிரிதிவிராஜ் பாராட்டினார்.

விந்பனை அநிவிப்பு

சர்வலட்சுமி பேப்பர் லிமிடெட் (கலைப்பில் உள்ளது)

CIN: L21012TN2005PLC092783 பதிவு அலுவலகம் : கொடகநல்லூர் கிராமம், வடுகன்பட்டி அஞ்சல், ஐ.சி.பேட்டை, திருநெல்வேலி, கமிழ்நாடு – 627010 மின்னணு ஏலம்

மிறுவன கடன்தாரின் சொத்துக்களை (Going Concern ஆல) வீற்பதற்கு நொடித்தல் மற்றும் திவால் சட்டத் தொருப்பு 2016-ன் கீழ் மாண்புயிகு தேசிய நிறுவன கடன்தாரின் சொத்துக்களை (Going Concern ஆல) வீற்பதற்கு நொடித்தல் மற்றும் திவால் சட்டத் தீர்ப்பாயல் (NCLT), சென்னை பெகுச் 26.11.2021 மற்றும் 02.06.2022 தேதியிட்ட ஆணையின்படி விற்பதற்கான அறிவிப்பு (BBI கட்டுப்பாடுகள் 2016 (கலைத்தல் நடைமுறை) விதிமுறை 32(e)—ன் கீழ் Mis. சர்வலட்சுமி பேப்பர் லிமிடெட் (கலைப்பில் உள்ளது) ('நிறுவன கடன்தாரர்') சொத்துக்களை எறிற்பனை செய்வதற்கான ஒல அழைப்பு என்னமுறைல் 'எது எங்கு அல்லது எப்படி உள்ளதேர, அதை அப்படியே' என்ற முறையில் அச்சொத்துக்களின் ஏல விற்பனை நடத்தப்படும். இது மாண்புகில் தேசி நிறுவன கடன்தாரர்' 24.04.2018 தேதியிட்ட ஆணைப்படி நியமிக்கப்பட்ட கண்படியுல் நடத்தப்படும். விருப்பமுன்ள விண்ணப்பதாரங்கள் முழுமையான மின்னணு ஏல செயல்முறை தகவல் ஆவணத்தில் உள்ள ஏலம் தொடர்பான விதிமுறை விவரங்கள், ஏலை படிவம், தகுதி வரம்பு, ஏதைரார்களின் அநிவிப்பு உள்ளிட்டவற்றை பார்த்து, அதற்குட்படுகல் வேண்டும். விருப்படின் வின்னனப்பதாரங்கள் திரும்படியுல் வட்டியில்லா Participation Deposit மற்றும் வட்டியில்லை வேண்டும். விருப்படின் வின்னனப்பதாரங்கள் திரும்படுக்கு மூற்பு வட்டியில்லா Participation Deposit மற்றும் வட்டியில்கை கொண்டுக்கைக்குய இரைக்க செல்வேன்றும். விமைக்கைக்கும் யார்க்கை விறும் சனைவ வழங்குநர் இணைய தளத்தில் யார்க்கவும். பிலின்னை நிறுவன கடனாளரின் இணையதளம் www.servalakshmi.co.in மற்றும் சேவை வழங்குநர் இணைய அளத்திற்கு உட்பட்டு விற்பனையும். பொருந்தக்கூடிய இரைங்டி மற்றும் நிற வரிகள் கூடுகலாக செலுத்த வேண்டும்.

	சொத்து	பார்வையிடும்	மின்னணு ஏலத்	ரிசர்வ் விலை	டேவணித் தொகை	ஏை அதிகரிப்பு	П
		நான்	தேதி மற்றும் நேரம்	(INR)	& கடைசி தேதி (INR)	தொகை (INR)	
	கொடகநல்லூர் கிராமம், வடுகன்பட்டி	03.09.2022	19.09.2022	ரூ. 105.00	ரூ. 10.00	ரூ.50.00	1
	அஞ்சல், ஐ.சி. பேட்டை,	முதல்	ഥത്ത	கோடி	கோடி	டைசம்	ı
	திருநெல்வேலி 627010-ல்	17.09.2022 வரை	3.00 மணி	(ரூபாய் நூற்று	(ரூபாய்	(ரூபாய்	l
	அமைந்துள்ள தொழிற்சாலை	நேரம் :	முதல்	ஐந்து	பத்து	ஐம்பது	П
	வளாகத்தில் உள்ள நிலம் (தோராயமாக	காலை 11.00 மணி	DII60)60	கோடி	கோடி மட்டும்)	டைசம்	ı
	349 ஏக்கர்) மற்றும் கட்டிடங்கள்	முதல் மாலை	5.00 ഥത്തി	மட்டும்)	கடைசி தேதி :	மட்டும்)	ı
	மற்றும் இயந்திரங்கள்	5.00 மணிவரை	வரை		17.09.2022	-	П

னிற்பனை அறினிப்பு மின்னணு ஏல செயல்முறை தகவல் ஆவணத்துடன் இணைந்து படிக்கவும். மின்னணு ஏலம் தொடர்பான கிவரங்களை அறிந்து கொள்ள திரு. பிரனீன் தேவர், +91-9722778828. மின்னஞ்சல் : Praveen.thevar@auctiontiger.net அல்லது ncti@auctiontiger.net-ல் தொடர்பு கொள்ளலாம். விற்பனை தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ்க்கையொப்பமிட்டவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது csdhanapal.ibc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். காலக்கெடு, நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் மின் எல செயல்முறை ஆவணத்தில் உள்ள இதர சரத்துகளில் உள்ள மாற்றங்கள் நிறுவன கடன்தாரரின் இணையதளத்தில் www.servalakshmi.co.in-ல் அறிவிக்கப்படும்.

தேதி : 02.09.2022 இடம் : சென்னை

சர்வடைக்கி பேப்பர் கிமிடெட்டிற்கான (கலைப்பில் உள்ளது) கலைப்புதுவவன் கூணை சர்வடைக்கி பேப்பர் கிமிடெட்டிற்கான (கலைப்பில் உள்ளது) கலைப்புதுவவன் IBBI Regn. No : IBBI/IPA-002/IP-N00060/2017-2018/10112 அறை எண். 103, காவேரி காம்ப்ளக்ஸ், 96/104, நுங்கம்பாக்கம் தெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை எ- 600 034 தொலைபேசி : 044 - 455302560257, மின்னஞ்சல் : csdhanapai.lbc@gmail.com

SALONA COTSPIN LIMITED ead Office: S.F. No. 74/12 & 75/3. Sathy Main Road, Pungampalli Village, Valipalayam (Post), Sathyamangalam - 638402. Erode District, Tamilnadu Tel (04295) 268381/82, Fax (0422) 2454414 CIN: L7111TZ1994PLC004797

E-mail: info@salonagroup.com Website: www.salonacotspin.com INFORMATION REGARDING 28TH ANNUAL GENERAL MEETING (AGM) OF SALONA

COTSPIN LIMITED TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/ OTHER **AUDIO VISUAL MEANS (OAVM)** 1. The 28th Annual General Meeting ("AGM") of the Company will be held through Video Conferencing

- ("VC") / Other Audio-Visual Means ("OAVM") on Wednesday, 28th September 2022 at 10:00 a.m IST, in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with Ministry of Corporate Affairs and SEBI Circulars issued in January 2021 ("Circulars"), without the physical presence of the members at a common venue to transact the businesses as set out in the Notice of AGM. Members participating through the VC / OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.
- 2. In compliance with the relevant circulars, the Notice of the AGM and the standalone financial statements for the financial year 2021-22, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto, will be sent to all the Members of the Company whose email addresses are registered with the Company /Registered Transfer Agent/Depository Participant(s). The aforesaid documents will also be available on the Company's website at www.salonacotspin.com and on the website of the Stock Exchange, i.e., www.nseindia.com
- 3. Manner of registering / updating email addresses:
- a) Members holding shares in physical mode, who have not registered / updated their with the Company, are requested to register / update the same by email to RTA: info@skdc-consultants.
- b) Members holding shares in dematerialized mode, who have not registered / updated their email addresses with their Depository Participants, are requested to register / update their email addresses with the Depository Participants with whom they maintain their demat accounts
- 4. Manner of casting vote(s) through e-voting:
- a) Members will have an opportunity to cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through electronic voting system ("e-voting").
- b) Remote e-voting period begins on Sunday, 25th September 2022 at 09.00 A.M and ends on Tuesday 27th September 2022 at 05.00 P.M.
- c) The manner of voting remotely ("remote e-voting") by members holding shares in dematerialized mode physical mode and for members who have not registered their email addresses has been provided in the Notice of the AGM. The details will also be available on the website of the Company at www. salonacotspin.com and on the website of CDSL at https://www.evotingindia.com.
- d) The facility for voting through electronic voting system will also be made available at the AGM e-voting and Members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM through e-voting.
- e) The login credentials for casting votes through e-voting shall be made available to the members through email. Members who do not receive email or whose email addresses are not registered with the Company RTA / Depository Participant(s), may generate login credentials by following instructions given in the Notes
- (f) The same login credentials may also be used for attending the AGM through VC / OAVM
- 5. Record Date for AGM:

The cut-off date for the purpose of determining the members eligible for participation in remote e-voting (e-voting from a place other than venue of the AGM) and voting at the AGM is 21st September 2022. The Register of Member and Share Transfer Books of the Company will remain closed from 22nd September 2022 to 28th September 2022 (both days inclusive) for taking record of the Members of the

Company for the purpose of Annual General Meeting, E-Voting and Book Closure Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or through e-voting during

the AGM By order of the Board

For Salona Cotspin Limited SHYAMLAL AGARWALA

செங்கல்பட்டு மாவட்டம். ந.க.எண்.2582/2022 மா.உதி.கு (செ.மா.5)

மா.உதி.கு (செ.மா.5)
நில உபயோக மாற்றம் யாவட்ட நன் ஊரமைப்பு, அலுவலகம் செங்கல்பட்டு யாவட்டம் மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம் செங்கல்பட்டு யாவட்டம், திருப்போரூர் வட்டம் (ம) ஊராட்சி ஒன்றியம், தையூர் அ' கிராமம். சர்வே என்கள் 499 மற்றும் 500/2-ல் பரப்பளவு அசினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் முழுமைத்திட்ட அரசாணை எண்.153, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை (UD4(2)), நாள்.20.06 2013-ன் படி விவசாய உபயோக (Agricultural use zone) பகுதியில் அமைகிறது.

வற்றகண்ட நல்ல உப்போக யாற்ற உத்தேசத்தின் மீது பொது மக்கள் எவருக்கேலும் ஆட்சேபனையோ அல்லது ஆவோசனையோ இருப்பின் அதனை தெரிவிக்க விரும்புவோர் 30 தினங்களுக் குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணை இயக்குநர் உறுப்பினர் செயலர்(பொ) மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகப் 124,ஜி.எஸ்.டி,ரோடு, நகராட்சி வணிக வளாகம் செங்கல்பட்டு மாவட்டம் -603001

Va GaiðGai£ <u>இ</u>ண்டர்நேஷனல் பார்மா புராடெக்ட்ஸ் லிமிடெட்

அறிவிப்பு

அனுப்பப்பட்டு கூட்டம் குறித்த விரிவாக அலுவல் மேற்கொள்ள உறுப்பினர்களுக்கான வருடாந்திர பொதுக் அறிவிக்கப்படுகிறது.

பு<mark>த்தகங்கள் 15 செப்டம்பர்</mark>, 2022 .__ அன்று மூடப்படிருக்கும் என்றும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. குழு உத்தரவுப்படி

வெல்வெட் இண்டர்நேஷ்னல் பார்மா புராடெக்ட்ஸ் லிமிடெட்டிற்காக

இயக்குனர்

BEFORE THE II SPECIAL JUDGE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL AT

- M.C.O.P. No. 2954 of 2021
- . Syed Ahamed

Mr. Sved Ahamed. S/o. Samsudeen No.138, NSC Bose Road

Please take notice that the petitioner has filed the above compensation of Rs.37,00,000/- for the grievous injury sustained by him in a motor accident which was occurred by your vehicle and the Hon'ble Special Judge, Small Causes Court Chennai has ordered

You are requested to appear

J.B. SOLOMÓN PETER KAMAL DOSS Counsel for the Petitioner.

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம்

பகுத்யில் அமைகற்று. மேற்படி பழுதியினை குடியிருப்பு உபயோக (Residential Use Zone) பகுதியாக நிலஉபயோக மாற்றம் உத்தரவு கோரி அதன் நில உரிமையாளர்களால் அரசுக்கு முக வரி யிட்ட விண்ணப்பம்

முகவாய் ட பெறப்பட்டுள்ளது. ீ.க்கண்ட நில உபயோக மாற்ற ே.க்கண்ட நில உபயோக மக்கள்

தேதி : 02.09.2022

எண்.23, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024

உறுப்பினாகளுக்கு தனித்தனியே வரும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மீது பரிவர்த்தனை கம்பெனியின் 37**வது** கூட்டம் வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர், 2022 <mark>அன்று காலை</mark> 9.00 <mark>மணிக்கு</mark> எண்.602, அண்ணா சாலை, பார்சன் மேனர், ஏ விங், 3வது தளம், **சென்னை**–600 006–ல் நடைபெறும் என்று இதன் மூலம்

கம்பெனிகள் சட்டம் 1956, பிரிவு 154–ன் கீழ், உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று

ஒப்பம்/– R. சுஜாதா ் செப்டம்பர்,

CHENNA

- Minor Sanjay
 Minor Sadhana
- 4. Kalimuthu
- ... Petitioners -Versus-
- 2.National Insurance Company Respondents

notice to you for hearing on 27.10.2022.

before the Hon'ble II Special Judge, Small Causes Court, Chennai on 27.10.2022 at 10.30 a.m. failing which the matter will be decided in your absence.

இடம் : சென்னை தேதி: 2 செப்டம்பர், 2022

Companies Act 1956) Registered Office No.106, STATION ROAD, RADHA NAGAR, CHROMEPET, CHENNAI-600 044.

NOTICE

NOTICE is hereby given for convening the 52nd Annual Genera The Balance Sheet with its enclosures can be inspected at the above Registered Office of the company.

Board of the Company. 3. A member is entitled to vote either in person or through proxy.

IN THE COURT OF DISTRICT COURT AT KANCHEEPURAM O.P.No. 109 of 2022

(32 of 1956) - In the matter of Minor

Andhra Pradesh — 515 134

minor ward

If any person intent to object for the appoint of guardian to the ward

V.Balamurugan Counsel For petitioner

W.S.INDUSTRIES (INDIA) LIMITED W S CIN: L29142TN1961PLC004568 Registered Office: 108, Mount Poonamallee Road,

PRESS RELEASE The 59th AGM of the Compa eld on September 1, 2022 at SRI THYAGA BRAHMA GANA SABHA "VANI MAHAL" 103, GOPATHI NARAYANASWAMI CHETTY ROAD, T. NAGAR, CHENNAI-600017. This AGM has lot of significance as the Company after going through a turbulent period in the last decade, is turning around after resolving most of the litigations and clearing all the pending dues to the secured creditors. There was a change in management of the Company in month of June 2022 pursuant to the sale of shares by the erstwhile promoter group. The Company is under the management of the new promoter group comprising of Mr. C. K. Venkatachalam, Mr. C. K. Balasubramaniam, Mr. S. Anandavadivel, Mr. S. Aravindan, Mr. S. Nagarajan, Mr. K. V. Prakash and M/s.Trineva Infra Projects Private Limited, who have the relevant experience and expertise in the infrastructure business and has already obtained an order for the construction of integrated storm water drain works approximately valued at Rs.64.59 Cr from a reputed infra player and the same has been intimated on 10th June 2022 to all the stake holders. The Company is in the process of bidding for multiple projects

on the backing of its new promoters. The New Promoters convey their whole hearted appreciation and gratitude of the Company to the erstwhile promoter group for their long years of support, managerial guidance and technology direction which has ensured the preeminent position of the company in the High Voltage electrical industry Furthermore, the Company places on record the recognition of the extensive financial support extended to the company by the erstwhile promoter group during its difficult period and the comprehensive resolution of all liabilities and obligations of the company in a fair and transparent manner for the benefit of all stake holders.

The Company has discontinued the insulators business and are nov diversifying into the Infrastructure business and execution of Turnkey Projects in the segments of electrical projects, EPC and construction projects. The Infrastructure segment of the business is driven by the new promoter group who have vast experience in this line of business. Under the stewardship of the new management, the Company is looking at a robust order book in exces

With the relevant expertise in the infrastructure business, the new managemen intends to develop IT/ITES infrastructure in the remaining land parcel of the Company and the preliminary project related works have already been initiated The Company is also evaluating its entry into other emerging sectors and shall promptly update the stakeholders upon finalization of the business strategies going forward W.S.Industries (India) Limited

S.Nagaraiar Date: 2nd September 2022

27வது வருடாந்திர பொதுக் கூட்டம், தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு மற்றும் புத்தகம் மூடல் குறித்த அறிவிப்பு

அறிவிப்பில் கண்டுள்ள அலுவல் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக ஆர்யன் ஷே & ஸ்டாக் புரோக்கா்ஸ் லிமிடெட்டின் CIN : L65993TN1995PLC03180 உறுப்பினா்களுக்கால 27வது வருடாந்திர பொதுக் கூட்டம் சனிக்கிழமை, 24 செப்டம்பா், 2022 அன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி அல்லது இதர ஆடியோ வீடியோ காட்சி முறையில் (CAVM) மேற்கண்ட வருடாந்திர பொதுக் கூட்டம் பழைய என்.3, புதிய என்.7, 7வது குறுக்கு தெரு, ஷெனாய் நகர், சென்னை – 600 030 என்ற முகவரியில் கூட்டப்படும். கோவிட்–19 பரவலை கருத்தில்கொண்டு, சமூக விலகல் என்பது பின்பற்றப்பட வேண்டிய ஒரு விதிமுறை என்ற அடிப்படையில், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் (எம்சிஏ) 8 ஏப்ரல் 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்,14/2020 அமைச்சுத்தால் (எம்சிஏ) 8 ஏப்ருல் 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.1.7/2020 மற்றும் 5 மே, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.1.7/2020 மற்றும் 5 மே, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.20/2020 ஆகியவற்றின் கீழ், வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் உறுப்பினர்கள் நேரடியாக ஆஜராக தேவையில்லை என்றும், வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) காணெனி காட்சி மூலம் (VC) அல்லது இதர ஆடியோ வீடியோ காட்சி முறையில் (OAVM) நடத்தப்படும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், உறுப்பினர்கள் VC/OAVM மூலம் மட்டுமே வரும் AGM–இல் கலந்து கொள்ளலாம். கூட்டத்தில் நேரடியாக பங்கேற்பது அவசியம் இல்ன கலந்து ஏகாளாலாம். கூட்டத்தில் நேரடியாக பங்கேற்பது அவ பொதுக் கூட்ட அறிவிப்பு, 2021–22ம் ஆண்டுக்கான வருடா மின்னணு முறையில் பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முக செய்துள்ள உறுப்பினர்களுக்கு முறையே விளக்க அறிக்கையுடன் வருடாந்திர அறிக்கையு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வருடாந்திர அறிக்கை 2021–22 நகர் subOபனியின் இணையதளம் (www.assbl.com) மற்றும் பிஎஸ்இ இணையதளத்தில் கிடைக்கும் /C/OAVM மூலம் லேப்டாப்/மொபைல்/ ஐபாட்களில் ஜூம் செயலியை (https://zoom.com பதிவிறக்கம் செய்து https://us02web.zoom.us/j/88593216288?pwd=TW5Cb21iL0t3TFRxd QY0xPNWVWZz09 என்ற இணைப்பில் கூட்ட ஐடி : 885 9321 6288, ஏர்டெல் மாடரேட்ட .uriஸ்கோட்: 123456 ஆகியவற்றை அளித்து கூட்டத்தில் இணைவதை தேர்வு செய்யலாம். டங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்பெனி|டிபி உடன் பதிவு செய்யவில்லை என்றால் மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான உள்நுழைவு விவரங்களைப் பெறுவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

காகிக வடிவில் ைத்திருப்பவர்கள்

மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய உங்கள் பெயர், ா. ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு சான்றிதழ் நகல் (முன் மற்றும் பின்பக்கம்), சுய கையொப்பமிட்டு நகல் (முன மற்றும் பின்பக்கம்), சய கையாப்பம்டம் ஸ்கேன் செய்யப்பட்ட பான் மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை ஆர்டிஏ ஜிஎன்எஸ்ஏ இன்போடேக் பிரைவேட் லிமிடெட், நெல்சன் சேம்பர்ஸ் பிளாக் எப், 5வது மாடி, 115, நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை 600 029, தொலைபேசி எண். 044–4296 2000 மின்னஞ்சல் முகவரி: ravi@gnsaindia.com—க்கு கோரிக்கை

வைத்திருப்பவர்கள்

உங்கள் டி.பி.யால் அறிவுறுத்தப்பட்ட செயல்முறையின்படி உங்கள் டி.பி.யைக் கொடர்பகொண்டு உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் மின்னணு கணக்கில் பதிவு செய்யவும்.

. 6பெனிகள் சட்டம் 2013–ன் பிரிவு 91 மற்றும் இதர பொருந்தக் கூடிய விதிகள் மற்றும் செ யட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 ஆகியவற்றுக்கு இனங்க, 27வது வருடாந்திர பொதுக் கூட்டத்தையொட்டி (AGM) கம்பெனியின் உறுப்பினர்கள் திவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 17 **செப்டம்பர்,** 2022 **சனிக்கிழமை முத**ல் 4 <mark>செப்டம்பர், 2</mark>022 <mark>சனிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் சேர்த்து)</mark> மூடப்படும். வருடாந்தி

வருடாத்திர பொதுக கூடடத்துன்போது கிடைக்கும் மின்னனு வாக்குப் பதிவு வசத்தன் மூலம் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை.
கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 விதிகள் மற்றும் அதன் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செயி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 ஆகியவற்றின் கீழ் 27வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவீப்பில் கண்டுள்ள அணைத்து தீர்மானங்கள் மீதும் மின்னனு வாக்களிக்க உரிமை உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வசதியை கம்பெனி வழங்குகிறது. இந்த அறிவிப்பு கம்பெனியின் இணையதளம் www.assb.com மற்றும் பிஎஸ்இ இணையதளம் https://www.bseindia.com/stock-share-price/aryan-share-and-stock-brokers-ltd

https://www.bseindia.com/stock-share-price/aryan-share-and-stock-brokers-itd/ aryan/542176-6 பாள்றவக்காக வைக்கப்பட்டுள்ளது. கம்பெனி உறுப்பினர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு வசதியை சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) மூலம் வழங்குகிறது. நியாயமான மற வெளிப்படையான முறையில் மின்னணு வாக்குப் பதிவை ஆராய். அதன் ஆராய்வாளராக மெசர்ஸ் விஷாகா அகர்வால் & அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், இந்தூர்

லயசால ஊஷான. அனைப்பட்ட அடு -------அவர்களை கம்பெனி நியமித்துள்ளது. பின்வரும் வாக்களிக்கும் காலத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதி கிடைக்கும்: புகையுக வாக்கும்பதிவு துவங்கும் தேதி மற்றும் நேரம்: புதன்கிழமை, 21 செப்டம்பர், 2022 அன்று காலை 9.00 மணி மின்னனு வாக்குப்பதிவு நிறைவுறும் தேதி மற்றும் நேரம்: வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர், 2022 அன்று மாலை 5.00 மணி, இந்த காலகட்டத்தில், கம்பெனியின் உறுப்பினாகள், கட் ஆப் தேதி (16 செப்டம்பர், 2022) அன்று காகித வடிவத்தில் அல்லது மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருப்பவாகள்

மண்ணனு முறையல் வாக்களிக்கலாம். வாக்களிப்பின் முடிவு வருடாந்திர பொதுக் கூட்டம் முடிவடைந்ததிலிருந்து 48 மண் நேரத்திற்குள். அதாவது 26 செப்டம்பர், 2022 அன்று அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்படும் மலும் பரிசோதகர் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள் நிறுவனத்தின் இணையத

நம் பாலசாதன் அறுணையுடன் அறுங்கைப்பட்ட முடிவுகள் நழுவதைதன் இணையத்தா ம் பிஎஸ்இ இணைய தளத்திலும் கிடைக்கும். எணு வாக்குப்பதிவு தொடர்பாக எதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால அது குறித்து helpdesk.evoting@cdsl.com—ல் எழுத்துபூரவமாக தெரிவிக்கவும் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 22 5533ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது எங்கள் ஆர்டிஏ ஜிஎன்எஸ்ஏ இன்போடெக் பிரைவேட் லிமிடெட், தெல்சன் சேம்பர்ஸ் பிளாக் எப், 5வது மாடி, 115, நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை 600 029, தொலைபேச் ண். 044-4296 2000, மின்னஞ்சல் முகவரி: ravi@gnsaindia.com என்ற முகவரியில் தொடர்

குழு உத்தரவுப்ப ஆர்யன் ஷேர் & ஸ்டாக் புரோக்கர்ஸ் லிமிடெ≀் ⊳்∞ு

ஒப்பம்/ ஷண்முக் நவின் ஷா நிர்வாக இயக்குனர்

பத்திரம் காணவில்லை

ானது கட்சிக்காரா திருமதி லதிபா, கணவா பெயா திரு. அமானுல்லா பசிப்பிடம் ப்ளாட் எண். பி2எல்13, 26வது தெரு, அண்ணா நகா்கிழக்கு, சென்னை 600 102 அவர்கள் சென்னை, தண்டையார்பேட்டை கிராமம் பிளாக் எண்.55, எஸ்.எண். 3726/1 மற்றும் 3726/58, கதவு எண். 251 பளாக எண.55, எஸ்.எண. 3726/1 மற்றும் 3726/50, தைவு எண். 251, பழைய கதவு எண். 55ல் உள்ள 1 கிரவுண்ட் மற்றும் 57 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடத்திற்கு முழுமை உரிமையாளர் ஆவார். 13.06.2022 அன்று அவர் மேற்சொன்ன சொத்து தொடர்பான அனைத்து பத்திரங்களையும் ஒரு பையில் வைத்து அவற்றை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் ஒரு பையல் வைத்து அவறறை உயாந்துமன்ற வழக்கற்ஞா ஒருவாடம் காண்பித்துவிட்டு உயர்நீதிமன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவர் அனைத்து ஆவணங்களையும் நகல் எடுக்க கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் ரோட்டில் ஒரு ஜெராக்ஸ் கடையில் நிறுத்தி பார்த்தபோது ராயபுரம் எஸ்ஆர்ஓ–வில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 1173 ஆப் 1984 09.07.1984 தேதியிட்ட விற்பனை பத்திரம் காணாமல் போனதை கண்டார். எவரேனும் அதனை கண்டெடுத்தால் தயவுசெய்து உடனே தொடர்பு

எம்.ஆர். கோகுல்கிருஷ்ணன், BL,LL.M.(UK)

வழக்கறிஞர் 3வது தளம், ஒய்எம்சிஏ கட்டிடம், 223, என்எஸ்சி போஸ் ரோடு பாரிமுனை, சென்னை 600 001. செல்: 9962549483

GEM SPINNERS INDIA LIMITED

CIN: L17111TN1990PLC019791

Regd. Office: No.14, Mangalam Village, Madhuranthagam Taluk, Kancheepuram District, Tamilnadu 603 107.

Email: accounts@gemspin.com Website: www. gemspin.com

NOTICE

NOTICE is hereby given that: 1. The 32nd Annual General Meeting [AGM] of the Company is scheduled to be held on Friday, 23rd September 2022 at 10.30 a.m. at No.14. Mangalam Village, Madhuranthagam Taluk, Kancheepuram District, Tamil Nadu to transact the business as detailed in the Notice convening the Annual General meeting.

The Register of Members of the Company and the Share Transfer Books of the Company will be closed from Saturday, 17th September 2022 to Friday, 23rd September 2022 (both days inclusive) for the purpose of Annual General Meeting, in terms of Section 91 of Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management & Administration)

The Company is pleased to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on cut off date of 16th September 2022 may cast their vote electronically.

Members are informed that: (a) The despatch of Notice of AGM to all the Members at their postal address or email address registered with the Company/Depository

Participant completed. (b) Voting through electronic mode shall commence on 20.09.2022 at 9.00 a.m and will end on 22.09.2022 at 5.00 p.m.

(c) Voting through electronic mode shall not be allowed beyond 5.00 pm on 22nd September 2022. (d) A copy of notice is available on the website of the Company at www. gemspin.com and also on the website of CDSL at www.evotingindia.

(e) Members may refer the instruction on e-voting contained in the Notice or refer the Frequently asked questions (FAQ) and user manual on the e-voting website of CDSL for clarification in regard to In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at

helpdesk.evoting@cdslindia.com or to the share transfer agent

of the Company at M/s. Cameo Corporate Services Limited No.1, Subramnain Building, Club House Road, Mount Road, Chennai 600 002. Email: kandhimathi@cameoindia.com. (g) Any person who acquire shares of the Company becomes a member of the Company after the dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e.16th September 2022 may obtain the login ID and password by sending a request at

investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com However if a person is already registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used for casting vote; (h) Any member who has voted through e-voting facility provided by the Company may participate in the general meeting in person or proxy but such a person will not be able to exercise his vote again in the

meeting and the earlier vote casted through electronic means will be treated as final. The results of e-voting will be announced by the Company on its

website and also to the stock exchange. By order of the Board For GEM SPINNERS INDIA LIMITED

R.VEERAMANI Place : Chennai MANAGING DIRECTOR

சுவிட்ச்சிங் டெக்னாலஜிஸ் குந்தர் லிமிடெட் CIN:L29142TN1988PLCO15647 பதிவு அலுவலகம்: பி 9 & பி 10, சிறப்பு பொருளாதார மண்டலம் (MEPZ),

கடப்பேரி, தூம்பரம், சென்னை–600 045.

Tel.No: (044) 43219096/22622460 Email: stgindia@stg-india.com Website: www.switchingtechnologiesguntherltd.com

நோட்டீஸ் சுவிட்ச்சிங் டெக்னாலஜிஸ் குந்தர் லிமிடெட் (கம்பெனி) நிறுவன 34வது வருடாந்திர பேரவைக் கூட்டம் புதன்கிழமை 28, செப்டம்பர் 2022 அன்று பகல் 2,30 மணிக்கு வருடாந்திர பேரவைக் கூட்ட நோட்டீசில் குறிப்பிட்டுள்ள பணிகளை நிறைவேற்ற வீடியோ கான்பரன்ஸ் (VC) அல்லது ஆடியோ விசுவல் முறையில் (OAVM) நடைபெறும்

என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. அறிவிப்பு மற்றும் 2021–22 நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியை

கம்பெனியின் அனைத்து உறுப்பினா்களுக்கும் இன்று அனுப்பப்பட்டு வருகிறது மற்றும் கம்பெனியின் இணையதளம் www.switchingte.chnologiesguntherltd.com மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம் பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.com–ல் கிடைக்கும். வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு CDSL (தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்கும் ஏஜென்சி இணையதளம் அதாவது www.evotingindia.comலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நார்ப்பரேட் விவகாரங்கள்அமைச்சகம் (MCA) வெளியிட்ட எண்.20/2020, 17/20 காப்பட்டுட் வங்கர் நாக்கிறுக்கைக்கு ஏற்பவும், செக்யுரிடிஸ் அன்ட் எக்கேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா 14/2020 சுற்றறிக்கைக்கு ஏற்பவும், செக்யுரிடிஸ் அன்ட் எக்கேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா (செயி) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்.SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/1796 படியும் கம்பெனியானது வருடாந்திர பேரவைக் கூட்டத்தை காணொளி காட்சி /இதர ஆடியோ காட்சி முறையிலும், நேரில் பொது இடத்தில் ஆஜராகாமல் வாக்களிக்க அனுமதி

அளித்துள்ளன. எனவே வருடாந்திர பேரவைக் கூட்டம் காணொளி காட்சி மற்றும் இதர ஆடியோ காட்சி முறை மூலம் நடத்தப்படும். 2013 கம்பெனிகள் கூட்டம் பிரிவு 108ன் படியும், அதற்கேற்ற கம்பெனிகள் கூட்டம் 2014 (நிர்வாகம் மற்றும் செயலாக்கம்) விதிகள் 20ன் படியும் மற்றும் அவ்வப்போத திருத்தப்பட்ட விதிகள்படியும், செபி 2015 வரை முறையின்படி விதிமுறை 44 (பட்டியல் ்டமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) கம்பெனி உறுப்பினர்களுக்கு வருடாந்தி; பேரவைக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் தாங்கள் வாக்கு அளிக்க மின்னணு வாக்களிக்கும் முறையை (தொலைதூர மின்னனு வாக்களிப்பு) CDSL மூலம் வழங்குகிறது. கம்பெனியின் 34வது வருடாந்திர பொதுக் கூட்டத்தையொட்டி உறுப்பினர்கள் பதிவேடு

மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் புதன்கிழமை 21 செப்டம்பர், 2022 முதல் புதன்கிழமை 28 செப்டம்பர், 2022 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும் மற்றும் ப**கிவக் கேகி செவ்வாய்க்கி**மமை, 20 செப்டம்பர், 2022. தொலைதூர மின்னணு வாக்குப் புதிவு 25 செப்டம்பர், 2022 அன்று காலை 9,00 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்கி, 27 செப்டம்பர், 2022 அன்று மாலை 5,00 மணிக்கு (இந்திய நரப்படி) நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில், கட்ஆப் தேதியில் அதாவது செப்டம்பர், 2022 அன்று பங்குகளை வைத்திருக்கும் கம்பெனியின் உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கலாம். அதனைத் தொடர்ந்த தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை CDSL–ஆல் முடக்கப்படும். ஒரு தீர்மானத்தின்

மீதான வாக்கெடுப்பு உறுப்பினரால் அளிக்கப்பட்டவுடன், அதை மாற்றுவதற்கு உறுப்பினர் அனுமதிக்கப்படமாட்டார். ு |ன்னணு முறையில் வாக்களிக்கும் வசதி வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வழங்கப்படும் யணைணு முறையல் வாகளாக்கும் வசத் வழடாந்தர் எப்பதுக் கூட்டத்தில் வழங்கப்படும் மற்றும் வருடாந்திர் பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VCjOAVM மூலம் வருடாந்திர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு / மின்னணு வாக்களிப்புக்கான விரிவான செயல்முறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது

VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உறுப்பினர்களுக்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

மின்னனு வாக்களிப்புக்கான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் இல்லாத அல்லது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்துவிட்ட உறுப்பினர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைதூர மின்னணு வாக்களிப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அதை மீட்டெடுக்கலாம். மேலும் உறுப்பினர்கள் CDSL—ன் மின்னண வாக்களிப்பு அமைப்பில் உள்நுழைவதற்கு OTP அடிப்படையிலான உள்நுழைவையும் பயன்படுத்தலாம்.

VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் வசதி வருடாந்திர பொதுக் கூட்டம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்ப திறக்கப்படும். இது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். CDSL உடன் மின்னணு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும்

உள்நுழைவதில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்பவர்கள் CDSL–ன் உதவிப் டாறு இதற்கு மற்றும் அற்றும் நடிக்கும் இதற்கும் இதற்கள் இதற்கும் இதற்கள் இதற்கள் இதற்கள் இதற்கள் இதற்கள் இதற்கள் 1800 22 55 33 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். NSDL உடன் மின்னனு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் உள்நுழைவதில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்பவர்கள் NSDL—ன் உதவிப் பிரிவு evoting@nsdl.co.in–க்கு கோரிக்கை அனுப்பலாம் அல்லது

1800 1020 990 மற்றும் 1800 22 44 30 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்ட வருடாந்திர பேரவைக் கூட்டத்தில் தங்கள் கருத்தை தெரிவிக்க, கேள்வி கேட் விரும்பும் உறுப்பினர்கள் தாங்களாக தங்கள் தேவையை தங்கள் பதிவு செய்த இ–மெயில் மூலம் தங்கள் பெயர், DP ஐ.டி. கம்பெனி ஐடி, போலியோ எண், PAN, செல்போன் எண் ஆகியவற்றை stgindia@stg-india.com மெயில் செப்டம்பர் 25 2022 (இந்திய நேரப்படி காலை 9.00 மணி) முதல் செப்டம்பர் 27, 2020 (இந்திய நேரப்படி மாலை 5 மணி) வரை பதிவு செய்யலாம். வருடாந்திர பேரவைக் ட்டத்தில் பேசுபவர்களாக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் கருத்தை தெரிவிக்க முடியும். கேள்வி கேட்க முடியும். கம்பெனியானது வருடாந்திர

பேரவைக் கூட்டத்தில் காலம் இருப்பதை பொறுத்து. பேசுபவர் எண்ணிக்கைக கட்டுப்படுத்த கம்பெனிக்கு உரிமை உண்டு. போர்டு உக்கரவுப்ப சுவிட்ச்சிங் டெக்னாலஜிஸ் குந்தர் லிமிடெட்டுக்கா

கேகி: 02,09,2022

கம்பெனி செயலாள

Place: Coimbatore Date: 01.09.2022

Managing Director